

முதல் பருவ மதிப்பீடு 2025 - 26

மாதிரி வினாத்தாள்
Model Question Paper

தமிழ் இரண்டாம் தாள் (BT)

வகுப்பு : 9

நேரம் : 1½ மணி

மதிப்பெண் : 40

குறிப்புகள்:

- முதல் 15 நிமிடங்கள் சிந்தனை நேரமாகும்.
- வினாக்களையும் குறிப்புகளையும் கவனமாக வாசித்து விடையளிக்கவும்.
- (i), (ii) எனக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுள் ஏதேனும் ஒன்றிற்கு மட்டும் விடையளிக்கவும்.
- விடையளிக்கும்போது மதிப்பெண் மற்றும் நேரத்தைக் கவனத்தில் கொள்ளவும்.

I. 1, 2 ஆகிய வினாக்களுக்கு ஒரு மதிப்பெண் வீதம்.

(2 x 1 = 2)

சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுங்கள்.

1. 'தவசம்' என்ற சொல்லின் பொருள்.

அ) தினை

ஆ) நெல்

இ) கோதுமை

ஈ) தானியம்

2. 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' - இப்பாடல் வரியை எழுதியவர்

அ) திருமூலர்

ஆ) திருவள்ளுவர்

இ) கம்பர்

ஈ) வள்ளலார்

II. 3 முதல் 5 வரையுள்ள வினாக்களுக்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம்.

(3 x 2 = 6)

3. பின்வருவனவற்றுள் வினையாலணையும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுங்கள்.
எழுந்தான், வந்தவர், ஆசிரியர், பாடியவர்

4. புஞ்சைப் பயிர்கள் நான்கினைக் குறிப்பிடுங்கள்.

5. பிசிராந்தையார் வயதான பின்பும் இளமையோடு இருந்ததற்கான காரணங்கள் இரண்டனை எழுதுங்கள்.

III. 6 முதல் 10 வரையுள்ள வினாக்களுக்கு மூன்று மதிப்பெண்கள் வீதம்.

(4 x 3 = 12)

6. 'உண்பதே உடலைக் காக்க

உணவையும் தேர்ந்தே உண்க

எண்ணிற் கிலக்கம் போல

இயங்கிட உடலும் தேவை'

- இவ்வரிகள் குறிப்பிடும் கருத்தை இன்றையச் சூழலுடன் பொருத்தி விமர்சனம் செய்து எழுதுங்கள்.

7. உலக உணவு தினமாகிய அக்டோபர் 16 அன்று உங்கள் பள்ளியில் சிறுதானிய உணவுப் பொருள் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான விளம்பரம் தயார் செய்யுங்கள்.

8. பின்வரும் தன்விவரப்பட்டியலின் அடிப்படையில் வாழ்க்கைக்குறிப்பு தயார் செய்யுங்கள்.

பெயர் : சுப்பிரபாரதி மணியன்

பிறப்பு : 1955 அக்டோபர் 25, திருப்பூர்
 கல்வி : எம். எஸ். எல். (கணிதம்)
 பணி : பொறியாளர்
 நூல்கள் : மற்றும் சிலர், சாயத்திரை, பிணங்களின் முகங்கள், அறிவிப்பு,
 தறிநாடா
 விருதுகள் : கதை விருது, சின்ன பாரதி அறக்கட்டளை விருது உட்பட பல்வேறு
 விருதுகள்

9. (i) மனிதனின் ஆரோக்கியத்திற்கு மனநலம் மிகவும் தேவையாகும். இக்கருத்தை வலியுறுத்திச் சிறுகுறிப்பு எழுதுங்கள்.

(அல்லது)

- (ii) மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் எழுதிய 'ஆறு சுவையும் அஞ்சறைப்பெட்டியும்' என்ற கட்டுரை நூலை மதுரை பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 230 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 154 ரூபாய். இந்நூலுக்கான நூல் குறிப்பு தயார் செய்யுங்கள்.

10. நோயின்றி வாழ நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளை வரிசைப்படுத்தி எழுதுங்கள்.

IV. 11 முதல் 13 வரையுள்ள வினாக்களுக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம். (3 x 4 = 12)

11. (i) யோகாப் பயிற்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது பிராணாயாமப் பயிற்சி. இப்பயிற்சியை விளக்கி எழுதுங்கள்.

(அல்லது)

- (ii) சர்வதேச ஆரோக்கிய தினத்தன்று பள்ளி ஆரோக்கிய மன்றம் சார்பாக நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் உரையாற்ற 'ஆரோக்கிய வாழ்வும் யோகாப் பயிற்சியும்' என்ற தலைப்பில் சொற்பொழிவுரை தயாரியுங்கள்.

12. பின்வரும் பத்தியை வாசித்து தரப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுங்கள்.

இன்று (ஜூன்.21) சர்வதேச யோகா தினம். யோகாவை முறையாகப் பயின்று தினசரி பயிற்சி செய்தாலே மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழலாம். ஐந்து வயது முதல் ஆயுட்காலம் முழுவதும் யோகா செய்யலாம். ஹார்மோன் பிரச்சினைகளால் ஏற்படும் மன உளைச்சலுக்கு யோகா மருந்தாகிறது.

(அ) சர்வதேச யோகா தினம் என்று கொண்டாடப்படுகிறது?

(ஆ) யோகா செய்ய எந்த வயது உகந்தது?

(இ) யோகா செய்வதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை?

13. சுற்றுலா சென்றபோது உண்ட துரித உணவின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட உன் நண்பனுக்குத் துரித உணவின் தீமைகளை எடுத்துக்கூறி கடிதம் எழுதுங்கள்.

V. பின்வரும் வினாவிற்கு ஐந்து மதிப்பெண் மட்டும்.

(1 x 5 = 5)

14. (i) 'மொறு மொறு' என்ற கதையின் மையக்கருத்தினை எடுத்துக்கூறி விமர்சனம் செய்யுங்கள்.

(அல்லது)

- (i) பள்ளி ஆரோக்கிய இதழில் வெளியிடும் பொருட்டு 'நலம் தரும் சிறுதானியம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுங்கள்.

(குறிப்பு : இன்றைய உணவு முறை – ஆரோக்கியப் பிரச்சினைகள் – சிறுதானியங்கள் – நன்மைகள்)